



# Super Spinning Mills Limited

Regd. & Central Office : "Elgi Towers" P.B. 7113, Green Fields, 737-D, Puliakulam Road, Coimbatore - 641 045.

16<sup>th</sup> August 2024

<b>Listing Department</b> <b>BSE Ltd</b> Phiroze Jeejeebhoy Towers Dalal Street Mumbai - 400 001 <b>Scrip Code: - 521180</b>	<b>Listing Department</b> <b>National Stock Exchange of India Limited</b> "Exchange Plaza", C-1, Block G Bandra – Kurla Complex, Bandra (E) Mumbai – 400 051 <b>Scrip Code: - SUPERSPIN</b>
---	--

Dear Sir

**Sub: Intimation of Press Release – Un-Audited Financial Results for the Quarter Ended 30<sup>th</sup> June 2024**

Please find the attached copy of press releases in respect of the aforesaid matter which has been published in Business Standard and Maalai Murasu.

This is for your information and records.

Thanking you,

For Super Spinning Mills Limited

Narmatha G  
K

Narmatha G K  
Company Secretary

Digitally signed by Narmatha G K  
DN: cn=Narmatha G K, o=Super Spinning Mills Limited, email=saralgi@super-spinnings.com, serialNumber=49856469b300741f7c04a9c8b3250621819  
276f01963c6dc386723965eda, cn=Narmatha G K  
Date: 2024.08.16 16:40:15 +05'30'

**RECOGNISED EXPORT - TRADING HOUSE**

Phone : +91-422 - 2311711, Fax : 91 - 422 - 2311611, E-mail : super@ssh.saraelgi.com

CIN : L17111TZ1962PLC001200 Web : www.superspining.com





**VIPUL LIMITED**  
CIN No.: L65923DL2002PLC167607  
Regd. Office: Unit No. 201, C-50, Malviya Nagar, Delhi-110017  
Corp. Office: Vipul TechSquare, Golf Course Road, Sector-43, Gurgaon-122009  
Phone No.: 0124-4065500, Website: www.vipulgroup.in

**INFORMATION REGARDING 33RD ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING/ OTHER AUDIO-VISUAL MEANS**

Notice is hereby given that the 33RD Annual General Meeting ("AGM") of Vipul Limited ("the Company") will be held on Monday, September 23, 2024 at 12.00 noon through Video Conferencing / Other Audio Visual Means, in compliance with the provisions of the Companies Act, 2013 ("the Act") and Rules made thereunder, read with the Ministry of Corporate Affairs (MCA) General Circulars No. 14/2020 dated April 08, 2020, No. 17/2020 dated April 13, 2020, in relation to "Clarification on passing of ordinary and special resolutions by companies under the Companies Act, 2013", No. 20/2020 dated May 05, 2020, No. 02/2021 dated January 13, 2021, No. 21/2021 dated December 14, 2021, No. 02/2022 dated May 05, 2022, No. 10/2022 dated December 28, 2022 and the latest being 09/2023 dated September 25, 2023, in relation to "Clarification on holding of Annual General Meeting (AGM) through Video Conferencing (VC) or Other Audio Visual Means (OAVM)", issued by the Ministry of Corporate Affairs (collectively referred to as "MCA Circulars"), the Company is convening the 33RD Annual General Meeting ("AGM") through Video Conferencing ("VC")/Other Audio Visual Means ("OAVM"), without the physical presence of the Members at a common venue. Further, Securities and Exchange Board of India (SEBI), vide its Circulars No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020, SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021, SEBI/HO/ODHS/P/CIR/2022/0063 dated May 13, 2022, SEBI/HO/CRD/POD-2/P/CIR/2023/4 dated January 05, 2023 and SEBI/HO/CFD/CFD-POD-2/P/CIR/2023/167 dated October 07, 2023 ("SEBI Circulars") and other applicable circulars issued in this regard, has provided relaxations from compliance with certain provisions of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations"). In compliance with the provisions of the Companies Act, 2013 ("Act"), the Listing Regulations and MCA Circulars, the 33RD AGM of the Company is being conducted through VC/OAVM Facility, which does not require physical presence of members at a common venue. The Members can attend and participate in the AGM through VC/OAVM only. The deemed venue for the AGM shall be the Registered Office of the Company i.e. Unit No. 201, C-50, Malviya Nagar, New Delhi-110017.

In compliance with the provisions of the Companies Act, 2013 ("Act"), the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") and MCA Circulars, the 33RD AGM of the Company is being conducted through VC/OAVM Facility, which does not require physical presence of members at a common venue. The Members can attend and participate in the AGM through VC/OAVM only. Members attending the meeting through VC / OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013.

Members may further note that in pursuance of above stated circulars and also in furtherance of Go-Green initiative of the government, the Notice of the 33RD AGM and Annual Report for the financial year 2023-24, will be sent through electronic mode only to those members whose email addresses are registered with the Company's Depository Participants.

In compliance with Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules 2014 and Regulations 44 of the Listing Regulations, Members will be provided with the facility to cast their votes on all resolutions set forth in the Notice of the AGM using electronic voting system ("remote e-voting"), provided by NSDL and the business may be transacted through such voting.

The remote e-voting period commences on **Thursday, September 19, 2024, 9:00 a.m. and ends on Sunday, September 22, 2024, 5:00 p.m.** The remote e-voting shall not be allowed beyond the said date and time. Once the vote on a resolution is cast by the Member, the Member shall not be allowed to change it subsequently. At the end of the remote e-voting period, the facility shall not be blocked.

The facility for voting through electronic voting system shall be made available during the AGM and only those Members, who will be present in the AGM through VC/OAVM facility and have not cast their vote on the Resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting system in the AGM. The Members who have cast their vote by remote e-voting may also attend the AGM, but shall not be entitled to cast their vote again.

The voting rights of Members shall be in proportion to the equity shares held by them in the paid up equity share capital of the Company as on Monday, September 16, 2024 ("cut of date"). Any person, who is a Member of the Company as on the cut-off date is eligible to cast vote on all resolutions set forth in the Notice of AGM using remote e-voting or voting at the AGM.

A person who has acquired shares and become a member of the Company after the dispatch of Notice of AGM and holds shares as of the cut-off date, may obtain the login ID and password by sending a request at [evoting@nsdl.co.in](mailto:evoting@nsdl.co.in). However, if the person is already registered with NSDL for remote e-voting, then the existing user id and password can be used. If they have forgotten their password, they can reset their password by using 'Forgot User Details/ Password' option available on [www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com) or contact NSDL at toll free no.: 1800 1020 990 and 1800 22 44 30.

In case of any queries relating to remote e-voting facility, please refer to the Frequently Asked Questions (FAQs) and e-voting user manual for Shareholders available at the Downloads section of [www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com) or contact NSDL at the toll free no.: 1800 1020 990 and 1800 22 44 30 or e-mail at [voting@nsdl.co.in](mailto:voting@nsdl.co.in).

In case of any grievance(s) in connection with voting by electronic means, the Members may contact to Mr. Shrawan Mangla, T-34, 1Ind Floor, Okhla Industrial Area, Phase-II, New Delhi-110020, Email ID: [info@masserv.com](mailto:info@masserv.com), Tel No.: 011-26387281-83 or send an e-mail to the Company Secretary at [secretarial@vipulgroup.in](mailto:secretarial@vipulgroup.in).

**FURTHER NOTICE** is hereby given pursuant to Section 91 of the Companies Act, 2013 and Regulation 42 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Register of Members and Transfer Books of the Company shall remain closed from Monday, September 16, 2024 to Monday, September 23, 2024 (both days inclusive) for the purpose of AGM.

All Members are requested to register their e-mail address with the Company. In support of green initiative, the Company will send you the Annual Reports and other relevant information and documents at your registered e-mail address. Registering e-mail address will help in better communication between Company and you as an esteemed stakeholder, and further reduce cost of communication and most importantly save environment by reducing use of paper. Kindly send your details at [secretarial@vipulgroup.in](mailto:secretarial@vipulgroup.in) or [info@masserv.com](mailto:info@masserv.com) for registration of e-mail address.

Members who are holding shares in physical form or who have not registered their email addresses with the Company can cast their vote through remote e-voting or through the e-voting system during the meeting in the manner as provided in the notice of AGM.

Members may note that the detailed procedure for remote e-voting / e-voting during the AGM is also mentioned in the notice of AGM. The Notice of the AGM and the Annual Report will also be made available on the Company's website i.e. [www.vipulgroup.in](http://www.vipulgroup.in), websites of the Stock Exchanges where the shares of the Company are listed, i.e. BSE Limited and National Stock Exchange of India Limited, at [www.bseindia.com](http://www.bseindia.com) and [www.nseindia.com](http://www.nseindia.com) respectively and on the website of National Securities Depository Limited at [www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com) in due course of time.

The above information is being issued for the information and benefit of all the members of the Company and is in compliance with the MCA Circulars and the SEBI Circulars issued from time to time.

For Vipul Limited

Sd/-

Sunil Kumar


Company Secretary

Place : Gurgaon

Date : August 13, 2024

Business Standard

CHENNAI | THURSDAY, 15 AUGUST 2024



**VERSUNI INDIA HOME SOLUTIONS LIMITED**  
(Formerly known as PHILIPS DOMESTIC APPLIANCES INDIA LIMITED)  
Registered Office: Regus, PS Arcadia, 904, 9th Floor, 4A, Abanindra Nath Thakur Sarani, Kolkata, West Bengal-700016, India  
Corporate Office: Unit No. 401, 4<sup>th</sup> floor, Tower-3, Bharti Worldmark, Maidawars Road, Sector 65, Gurgaon, Haryana – 122018  
Tel: 0124-6560600 CIN: U29308WB2020PLC238116 website: [www.domesticappliances.philips.co.in/](http://www.domesticappliances.philips.co.in/)

**INFORMATION REGARDING 4<sup>th</sup> (FOURTH) ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING/OTHER AUDIO-VISUAL MEANS**

This is to inform you that the 4<sup>th</sup> (Fourth) Annual General Meeting of the Members of the Company will be held on Friday, 13<sup>th</sup> September, 2024 at 11:00 A.M. IST ('AGM') through Video Conferencing ("VC")/ Other Audio-Visual Means ("OAVM") in compliance with the applicable provisions of the Companies Act, 2013 read with enabling circulars issued by the Ministry of Corporate Affairs to transact the business that will be set forth in the Notice of the Meeting.

The Notice of the 4<sup>th</sup> (Fourth) AGM along with the Annual Report for the financial year 2023-24 will be sent by electronic mode to all the members whose email addresses are registered with the Company's Registrar and Share Transfer Agent i.e. KFin Technologies Limited ("RTA"). Members holding shares in dematerialized form, are requested to register their email address and mobile number with their depository participants and members holding shares in physical form are requested to furnish details of email address and mobile number to the RTA by sending filled and signed ISR-1 Form along with other relevant forms and proofs at below address.

KFin Technologies Ltd.  
Unit: Versuni India Home Solutions Ltd  
Selenium, Tower B, Plot No. 31-32, Gachibowli, Financial District, Nanakramguda, Hyderabad - 500032

The notice of the 4<sup>th</sup> (Fourth) AGM along with Annual Report for the financial year 2023-24 shall also be available on the website of the Company at <https://www.domesticappliances.philips.co.in/philips-domestic-appliances-investor-relations-page> and on the website of the RTA at <https://evoting.kfintech.com/> being the agency appointed by the Company for providing e-voting and VC/OAVM facility for the AGM.

Members will have an opportunity to cast their votes remotely on the business as set forth in the Notice of the AGM through remote e-voting. The manner of remote e-voting for members holding shares in dematerialization form, physical form and members who have not registered their email addresses is provided in the Notice of the AGM. The facility for e-voting will also be provided at the AGM and members attending the AGM, who have not cast their votes by remote e-voting, will be able to vote at the meeting.

Shareholders who wish to register their email address/bank account mandate may follow the below instructions:

Dematerialized Holding	Register/Update if your demat account as per process advised by your Depository Participant.
Physical Holding	Register/Update the details in prescribed Form ISR-1 and other relevant forms with Registrar and Transfer Agent of the Company, KFin Technologies Limited at their address.

For Versuni India Home Solutions Limited  
(Formerly known as Philips Domestic Appliances India Limited)

Sd/-

Aruna Arulsingh

DIN: 09832544


Director and Company Secretary

Date: 15<sup>th</sup> August, 2024

Place: Kolkata



**E.I.D.- PARRY (INDIA) LIMITED**  
CIN: L24211TN1975PLC006989  
Regd. Office: 'Dare House', Parys Corner, Chennai - 600 001.  
Tel: 044-25306789 Fax: 044-25306930  
Web: [www.eidparry.com](http://www.eidparry.com), Email: [investorservices@parry.murugappa.com](mailto:investorservices@parry.murugappa.com)



**Extract of Unaudited Consolidated Financial Results for the quarter ended June 30, 2024**

(Rs in Crore except for per share data)

Sl. No.	Particulars	Quarter Ended 30.06.2024	Year Ended 31.03.2024	Quarter Ended 30.06.2023
1	Total Revenue from operations	6,746.79	29,413.11	7,026.45
2	Net Profit / (Loss) Before Tax before exceptional item and non-controlling interest	327.41	2,175.22	476.58
3	Net Profit / (Loss) Before Tax after exceptional item before non-controlling interest	327.41	2,175.22	476.58
4	Net Profit / ( Loss) after taxes and non-controlling interest	91.33	899.67	108.86
5	Total Comprehensive Income (after tax)	179.44	1,799.01	380.59
6	Equity share capital (Face Value of Re.1/- per equity share)	17.75	17.75	17.75
7	Reserves excluding revaluation reserves		7,040.50	
8	Earnings Per Share (of Re.1/- each) (in Rs.)			
	(a) Basic	5.14	50.68	6.13
	(b) Diluted	5.13	50.61	6.11

**Notes:**

- The above Unaudited Consolidated Financial Results were reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on August 13, 2024 and August 14, 2024.
- Additional information on standalone financial results is as follows.

Particulars	Quarter Ended 30.06.2024	Year Ended 31.03.2024	Quarter Ended 30.06.2023
Revenue from operations	751.34	2,808.60	698.41
Profit/(loss) before tax	(89.41)	115.18	(61.81)
Profit/(loss) after tax	(78.59)	107.09	(45.77)
Total comprehensive income (after tax)	(77.76)	174.18	(45.25)

- The above is an extract of the detailed format of standalone and consolidated financial results for the quarter ended June 30, 2024 filed with Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly financial results are available on the websites of Stock Exchanges [www.bseindia.com](http://www.bseindia.com) and [www.nseindia.com](http://www.nseindia.com) and also on the Company's website [www.eidparry.com](http://www.eidparry.com).


On behalf of the Board of Directors

Muthiah Murugappan

Whole-Time Director and Chief Executive Officer

Date : August 14, 2024

Place : Chennai



**Super Spinning Mills Limited**  
CIN:L17111TZ1962PLC001200  
Regd. Office: "Elgi Towers",P.B.No.7113,737-D,Green Fields, Puliakulam Road Coimbatore - 641045  
Telephone No.: 0422-2311711 Fax No.: 0422-2311611 E-mail Id: [investors@ssh.saraelgi.com](mailto:investors@ssh.saraelgi.com)  
Website: [www.superspinning.com](http://www.superspinning.com)

**Extract of audited Financial Results for the Quarter and year ended June 30, 2024**

Rs. in Lakhs

Particulars	3 months ended June 30, 2024 (Unaudited)	3 months ended June 30, 2023 (Unaudited)	Year to date figures March 31, 2024 (audited)
1 Total Income from Operations	167.13	146.02	706.88
2 Net Profit/(Loss) for the period (before tax and exceptional items)	33.07	0.34	267.50
3 Net Profit/(Loss) for the period before tax (after exceptional items and profit/loss from discontinued operations)	-44.69	-122.32	-1,123.56
4 Net Profit/(Loss) for the period after tax (after exceptional items and profit/loss from discontinued operations)	-33.07	-122.32	-2,089.45
5 Other comprehensive income (net of tax)	-	-	274.52
6 Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	-33.07	-122.32	-1,814.94
7 Equity Share Capital (face value of Rs.1 per share)	550.00	550.00	550.00
8 Reserves (excluding Revaluation Reserve)			6,609.29
9 Earnings Per Share (of Rs.1/- each) (for continuing and discontinued operations)			
a. Basic	-0.06	-0.22	-3.80
b. Diluted	-0.06	-0.22	-3.80

**Notes:**

- The above is an extract of the detailed format of the un-audited financial results for the quarter ended June 30, 2024 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Obligations Disclosure Requirements) Regulations, 2015. The full format of the unaudited Financial Results for the Quarter ended June 30, 2024 are available on the website of the BSE Limited and NSE Limited i.e. [www.bseindia.com](http://www.bseindia.com) and [www.nseindia.com](http://www.nseindia.com), the Stock Exchanges where the Company's shares are listed and on the website of the Company i.e., [www.superspinning.com](http://www.superspinning.com).
- The Company has discontinued its Textile Operations and informed the stock exchanges on August 31, 2023. Hence the Revenue and Profit/Loss arising from such Discontinued Operations (Textile Activity) are disclosed as Discontinued Operations in the financial results of the Quarter ended June 30, 2024. Consequently, the Revenue and Profit/Loss arising from such Discontinued Operations (Textile Activity) relating to the such period from April 01, 2024 to June 30, 2024 and the preceeding financial year are disclosed as Discontinued Operations in the financial results.
- The above financial results for the quarter ended June 30, 2024 as reviewed and recommended by the Audit committee of the Board, has been approved by the Board of Directors at its meeting held on August 14, 2024. The Statutory Auditors have carried out a limited review of the above results.
- To facilitate comparison, figures of the previous year have been rearranged/regrouped/recast wherever necessary.

For Super Spinning Mills Limited


Sumanth Ramamurthi

Chairman and Managing Director

DIN - 00002773

Place : Coimbatore

Date : August 14, 2023



**BAFNA PHARMACEUTICALS LIMITED**  
CIN : L24294TN1995PLC030698  
Regd. Off: No.299, Thambu Chetty Street, Chennai-600 001, Tel: 044 - 2526 7517 / 2527 0992 / Fax: 044 25261264, E-mail: [info@bafnapharma.com](mailto:info@bafnapharma.com), Website: [www.bafnapharma.com](http://www.bafnapharma.com)

**Extracts of Unaudited Financial Results for the quarter ended 30<sup>th</sup> June, 2024**

(Rs. In Lakhs) Except EPS

S. No.	Particulars	For the Quarter Ended		For the year ended	
		30.06.2024 Unaudited	31.03.2024 Audited	30.06.2023 Unaudited	31.03.2024 Audited
1	Total Income from operations	3,328.63	4,139.81	4,194.71	15,246.57
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/ or Extraordinary items)	(37.86)	145.54	635.11	734.79
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	(72.36)	145.54	635.11	734.79
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	(72.36)	145.54	635.11	734.79
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	0.91	137.71	638.94	738.44
6	Equity Share Capital	2,365.63	2,365.63	2,365.63	2,365.63
7	Other Equity as per the Audited Balance Sheet of the previous year (excluding Revaluation Reserve)	-	-	-	5,718.27
8	Earnings Per Share (of Rs. 10/- each) Basic:	(0.31)	0.62	2.68	3.11
	Diluted :	(0.31)	0.62	2.68	3.11

**Notes:**

i). The above is an extract of the detailed Statement of Unaudited Financial Results for the First Quarter ended 30th June, 2024 filed with the Stock Exchange under Regulation 33 of SEBI (LODR) Regulations, 2015. The detailed Results are available on the website of the Stock Exchanges and also on the Company's website. ii). Exceptional item for the quarter ended 30th June 2024 represents the derecognition of certain inventory items amounting to Rs.34.50 Lakhs. iii). The above financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on August 13, 2024.

For BAFNA PHARMACEUTICALS LIMITED


Sd/- S Hemalatha

Whole Time Director

(DIN: 02714329)

Place : Chennai

Date : 13.08.2024



**GANGES SECURITIES LIMITED**  
Registered Office : P.O. Hargaoon, District Sitapur, Uttar Pradesh - 261 121  
Phone (05862) 256220, Fax (05862) 256225, CIN : L74120UP2015PLC069869  
Web-site : [www.birla-sugar.com](http://www.birla-sugar.com), E-mail : [gangessecurities@birlasugar.org](mailto:gangessecurities@birlasugar.org)

**EXTRACT OF THE UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE 2024**

( ₹ in lakhs)

Sr. No.	Particulars	Standalone			Consolidated		
		Quarter ended 30.06.2024 (Unaudited)	Year ended 31.03.2024 (Audited)	Quarter ended 30.06.2023 (Unaudited)	Quarter ended 30.06.2024 (Unaudited)	Year ended 31.03.2024 (Audited)	Quarter ended 30.06.2023 (Unaudited)
1	Total Income from operations	76.59	1,068.58	51.07	771.90	3,482.08	588.82
2	Net Profit / (Loss) for the period (before tax, Exceptional and / or Extraordinary items)	40.83	920.64	17.18	156.45	590.93	(34.10)
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	40.83	920.64	17.18	156.45	590.93	(34.10)
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary items)	33.66	689.80	15.98	114.08	347.90	(51.92)
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	10,875.09	9,798.03	5,173.96	10,952.58	9,407.73	5,103.15
6	Equity Share Capital	1,000.37	1,000.37	1,000.37	1,000.37	1,000.37	1,000.37
7	Other Equity						
8	Earning per share (of ₹10/- each) (in ₹) : Basic & Diluted	0.34 *	6.90	0.16 *	1.14 *	3.48	(0.52) *

\* Not annualised.

**Notes:**

- The above is an extract of the detailed format of quarterly financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly financial results are available on the Stock Exchange websites ([www.bseindia.com](http://www.bseindia.com) and [www.nseindia.com](http://www.nseindia.com)) and on the Company's website "[www.birla-sugar.com](http://www.birla-sugar.com)".
- There is no extra ordinary item during the above periods.

For and on behalf of Board of Directors

GANGES SECURITIES LIMITED


Urvi Mittal

Managing Director

DIN: 02780842

Place : Kolkata

Date : 14 August, 2024



**AKAR AUTO INDUSTRIES LIMITED**  
CIN No. L29220MH1989PLC052305  
Regd Office: 304, Abhay Steel House, Carnac Bunder, Baroda Street, Mumbai -400009 (INDIA)  
Tel No. (022) 23714886, Fax: (022) 23735736, Email : [corporate@akartoolsltd.com](mailto:corporate@akartoolsltd.com)  
Corp. Office : E-5 MIDC Waluj, Chh. Sambhaji Nagar (Aurangabad) -431136 (M.S.) India.  
Tel No. 0240-6647230 Email : [Corporate@akartoolsltd.com](mailto:Corporate@akartoolsltd.com)

**EXTRACT OF STANDALONE UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE, 2024**

(Rs. In Lakhs, except per share data)

Sr. No.	PARTICULARS	Quarter Ended		Year Ended	
		30.06.2024 Un-Audited	31.03.2024 Audited	30.06.2023 Un-Audited	31.03.2023 Audited
1	Total Income from Operations (net of Excise Duty / GST)	9,494.23	9,462.29	8,977.20	37,381.84
2	Net Profit/( Loss) for the period (before tax, exceptional and/or extraordinary items)	230.69	197.50	203.26	890.81
3	Net Profit/( Loss) for the period before tax (after exceptional and/or extraordinary items)	230.69	197.50	203.26	890.81
4	Net Profit/( Loss) for the period after tax (after exceptional and/or extraordinary items)	153.65	95.86	115.44	549.22
5	Total Comprehensive Income for the period [Comprising Profit/( Loss) for the period (after tax) and other Comprehensive Income (after tax)]	153.65	91.08	115.44	544.44
6	Equity Share Capital (Face Value of Rs.5/- each fully paid-up)	539.40	539.40	539.40	539.40
7	Reserves (excluding Revaluation Reserves as shown in the Balance Sheet of Previous year)				3,908.00
8	Earning per share (Face Value of Rs.5/- each) Basic (Rs.) Diluted (Rs.)	1.42 1.42	0.89 0.89	1.07 1.07	5.09 5.09

**Notes:**

(a) The above is an extract of the detailed format of quarterly financial results filed with the BSE Limited under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The Full Format of the quarterly financial results are available on the website of BSE and on the Company's website at <https://akartools.com/>.

(b) The Financial results of the Company for the quarter ended 30th June, 2024 have been prepared in accordance with the Indian Accounting Standard (Ind AS) as prescribed under section 133 of the Companies Act, 2013 read with the Companies (Indian Accounting Standards) Rules 2015, as amended.

For AKAR AUTO INDUSTRIES LIMITED

Sd/-

(Sunil Todi)

Managing Director

(DIN : 00061952)

Place :Aurangabad

Date :14<sup>th</sup> August 2024



**MTAR TECHNOLOGIES LIMITED**  
✓ Total Income of Rs. 128.8 Cr in Q1 FY 2024-25

**Extract of Un-Audited Financials Results for the Quarter Ended 30th June 2024**

(Amount in INR in Crores)

S. No	PARTICULARS	Standalone			Consolidated		
		Quarter ended 30 Jun, 2024 Un-Audited	Quarter ended 30 Jun, 2023 Un-Audited	Year ended 31 Mar, 2024 Audited	Quarter ended 30 Jun, 2024 Un-Audited	Quarter ended 30 Jun, 2023 Un-Audited	Year ended 31 Mar, 2024 Audited
1.	Total Income from Operations	128.23	156.37	586.40	128.79	156.66	586.56
2.	Net Profit/( Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	6.33	26.66	73.22	6.21	27.28	73.04
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	6.33	26.66	73.22	6.21	27.28	73.04
4.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	4.54	19.81	56.27	4.43	20.34	56.11
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	4.54	19.81	56.35	4.43	20.34	56.20
6.	Equity Share Capital	30.76	30.76	30.76	30.76	30.76	30.76
7.	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations) : 1. Basic: 2. Diluted:	1.48 1.48	6.44 6.44	18.29 18.29	1.44 1.44	6.61 6.61	18.24 18.24

**Notes:**

The above is an extract of the detailed format of Quarterly/Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Annual Financial Results are available on the websites of the Stock Exchange(s) [www.nseindia.com](http://www.nseindia.com) and [www.bseindia.com](http://www.bseindia.com) and on company



